

மாந்தை சோல்ட் லிமிட்டட் - 2018/2019

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மாந்தை சோல்ட் லிமிட்டட்டின் (“கம்பனி”) 2019 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கம்பனியின் 2019 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு (எஸ்எம்ஈஎஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு (எஸ்எம்ஈஎஸ் இற்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று

வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டிணையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(i) 2018 மார்ச் 31 மற்றும் 2019 இல் உள்ளவாறு முறையே மன்னார்சோல்ரனில் ரூபா 7,012,838 இற்கு சமமான 1,243.4 மெற்றிக் தொண் மற்றும் ரூபா 4,959,911 இற்கு சமமான 797.7 மெற்றிக் தொண் உப்பு இருப்பு பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் இருப்பு பற்றாக்குறைக்கான காரணங்களை விசாரணை செய்து இருப்பு பற்றாக்குறையை நிதிக் கூற்றுக்களில் சீர்செய்வதற்கு கம்பனி நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.	பெறப்பட்ட உப்பு தட்டையான வடிவத்தில் வைக்கப்பட்டவுடன் அது முக்கோணக் கற்றைகளில் (triangle beam) ஊழியர்களால் வடிவமைக்கப்பட்டு, கீழே உள்ள விஞ்ஞானவியல் சூத்திரத்தைப் பயன்படுத்தி நிறை கணிப்பிடப்படும். நிறை = பெறுமதி X அடர்த்தி நிறை = (HXBXL) உப்பின் அடர்த்தி குவியலில் உள்ள உப்பின் துகள் அளவைப் பொறுத்து உப்பின் அடர்த்தி மாறுபடும் என்பது இந்த அளவீட்டின் பலவீனமாகும். மேலும் அழுத்தத்தின் விளைவாக அக் காலப்பகுதி முழுவதும் குவியலின் உச்ச அளவு கீழே வரும். எனவே இந்த முறைகள் கடினமான முறைகளாகவும் கருதப்படுகிறது.	இருப்புக்களை பேணுவதில் சரியான தன்மையை பேணுவதற்கு சரக்குகளின் மதிப்பீட்டில் தொழில்துறை நடைமுறையை முகாமைத்துவம் பயன்படுத்த வேண்டும்.
(ii) மீளாய்வாண்டின் போது கம்பனி ரூபா 96,261,492 தொகையான அரசாங்க மானியத்தை ஆதனம், பொறி மற்றும் உபகரணமாக இனங்கண்டிருந்த போதிலும் கம்பனி அது தொடர்பாக பிற்போடப்பட்ட வரி விளைவைக் கணிப்பீட்டிருக்கவில்லை. மேலும் 2019 மார்ச் 31 இல் உள்ளவாறான ஓய்வூதிய நலன் கடப்பாடு மற்றும் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் தொடர்பான பிற்போடப்பட்ட வரிக் கணிப்பீட்டின் போது ரூபா 2,536,902 தொகையான வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.	அரசாங்க மானியத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கான மூலதன படிகள் இறுதி வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது கணிப்பீட்டிற்கு எடுக்கப்படும். மேலும், 2019/2020 கணக்குகளில் ரூபா 2,536,902 பிற்போடப்பட்ட வரி வேறுபாடு சீர்செய்யப்படும்.	எதிர்காலத்தில் எந்தவொரு இணக்கமற்ற சிக்கல்களையும் தவிர்ப்பதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரி விதிகளுடன் முகாமைத்துவம் இணங்க வேண்டும்.
(iii) மீளாய்வாண்டின் போது Quick Book accounting package ஐ கொள்வனவு செய்வதற்கு கம்பனி ரூபா 110,394 கிரயத்தை செலவிட்டு அதனை இறுதி	Quick book accounting package இற்கான ரூபா 110,304 கொடுப்பனவு தொடர்ந்துவரும் ஆண்டில் கற்பனைச் சொத்துக்களில் கணக்கீடு	முகாமைத்துவம் எஸ்எம்எஸ் இற்கான எஸ்எஸ்எவ்ஆர்எஸ் இன் 18.4 ஆம் பந்தியில் உள்ள

கணக்குகளில் கற்பனைச்
சொத்தாகக் கருதாமலும்
பெறுமானத்தேய்விடாமலும்
அலுவலக உபகரணங்களின்
பராமரிப்பின் கீழ் இலாப நட்டக்
கணக்குகளில் செலவினமாகக்
காட்டியிருந்தமை
அவதானிக்கப்பட்டது.

செய்யப்படும்.

ஏற்பாடுகளின்
பிரகாரம்
சொத்துக்களை
இனங்காண
வேண்டும்.

மேலும் ரூபா 23,500 தொகையான
கம்பனியின் இணையத்தளம்
கற்பனைச் சொத்துக்களுக்கு
பதிலாக அலுவலக
உபகரணங்களாக
இனங்காணப்பட்டுள்ளது.

(iv) மீளாய்வாண்டிற்கான பேரேட்டின்
பிரகாரம் வட்டி வருமானம் ரூபா
2,420,733 ஆக காணப்பட்ட
போதிலும் கணக்காய்வு
கணிப்பீடுகளின் பிரகாரம் இது
ரூபா 2,462,274 ஆக காணப்பட்டது.
ஆகையால் நிதிக்கூற்றுக்களில்
2019 மார்ச் 31 இல் முடிவடைந்த
ஆண்டிற்கான வட்டி வருமானத்தில்
ரூபா 41,541 குறைத்துக்
காட்டப்பட்டிருந்தமை
அவதானிக்கப்பட்டது.

ஈட்டப்பட்ட வட்டிக்கான
நாட்களின் எண்ணிக்கை
தவறாக கணிப்பீடு
செய்யப்பட்டதன் காரணமாக
ரூபா 41,541 வேறுபாடு
ஏற்பட்டதுடன் இது 2019/2020
இல் சீர்செய்யப்படும்.

வட்டி வருமானம்
உரிய நாட்களுக்குக்
கணிப்பிடப்பட்டுக்
கணக்கீடு செய்யப்பட
வேண்டும்.

1.5.2 கணக்காய்விற்கான ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்படாமல்

விடயம் தொகை சமர்ப்பிக்கப்படாத
சான்று
(ரூபா)

2019 மார்ச் 31 இல் உள்ளவாறு
நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள
ரூபா 42,900,000 பெறுமதியான
காணியின் உரிமைத்துவத்தை
உறுதிப்படுத்துவதற்கு
கணக்காய்விற்கு போதுமான
பொருத்தமான கணக்காய்வுச்
சான்று
சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

உப்பள வரலாற்றின் பிரகாரம்
அனைத்து உப்பளங்களும்
தேசிய உப்புக்
கூட்டுத்தாபனத்தின் கீழ்
காணப்பட்டு லங்கா சோல்ட்
லிமிட்டெட்டிற்கு மாற்றப்பட்டன.
புத்தளம் மற்றும்
அம்பாந்தோட்டையில் உள்ள
உப்பளங்கள் 1994 இல்
தனியார் மயமாக்கப்பட்டன,
லங்கா சோல்ட் லிமிட்டெட்டின்
வாரிசாக வட மாகாணத்தில்
உள்ள உப்பளத்தை
கையேற்பதற்காக 2001 ஆம்
ஆண்டு அரசாங்கத்தின் சொந்த
கம்பனியாக மாந்தை சோல்ட்
லிமிட்டெட் உருவாக்கப்பட்டது.

பரிந்துரை

நிதிக்கூற்றில்
ஆதனம், பொறி
மற்றும்
உபகரணங்களின் கீழ்
உள்ளடக்கப்பட்ட
காணிகளின்
உரிமைத்துவத்தை
உறுதிப்படுத்தும்
முறையான மற்றும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய
சட்ட ஆவணங்களைப்
பெற்றுக்கொள்வதற்கு
முகாமைத்துவம்
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

உப்பளங்கள் அனைத்தும் அரசு காணியாக இருந்ததால் அரசு சொத்தாக அது உருவாகும் போது காணி பெறுமதி கணக்குகளில் பதிவு செய்யப்பட்டது. 2012 இல் உற்பத்தி காலாவதியானதன் காரணமாக காணி பயன்பாட்டில் இல்லாத போது குத்தகை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக கம்பனி குத்தகை அனுமதிக்கு பிரதேச செயலாளரிடம் விண்ணப்பிக்கவில்லை. மன்னார்சோல்ரனும் மேற்படி விளக்கத்தின் கீழ் வருகிறது. அதேநேரம் கம்பனி குத்தகை அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதுடன் அனுமதி விரைவில் வழங்கப்படும்.

1.5.3 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை

கணக்காய்வு விடயம்

பெறுமதி சேர் வரி ரூபா 1,408,071 தொகையான செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரி, ரூபா 55,052 தொகையான தேசத்தை கட்டியெழுப்பும் வரி மற்றும் ரூபா 121,626 தொகையான செலுத்த வேண்டிய பொருளாதார சேவைக் கட்டணங்கள் 2019 மார்ச் 31 இல் உள்ளவாறு குறைத்துக் காட்டப்பட்டிருந்தன.

முகாமைத்துவ கருத்துரை

ரூபா 1,408,071 மிகை ஏற்பாடு 2019/20 கணக்குகளில் சீர்செய்யப்படும்.

பரிந்துரை

கம்பனியின் இலாபத்தை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குறிப்பிடுவதைத் தவிர்ப்பதற்கு ஏற்பாட்டை மேற்கொள்ளும் நேரத்தில் முகாமைத்துவம் கவனமாக இருக்க வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(i) நல்லாளுகைக்கான பொது முயற்சிகளின் வழிகாட்டல்கள் தொடர்பான 2003 யூன் 02 ஆம் திகதிய பிஈடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 9.14.1 ஆம் பந்தி	மனித முகாமைத்துவம் தொடர்பான அத்தியாயத்தை ஒன்றிணைத்து, மனித முகாமைத்துவம் தொடர்பான விடயங்களிலும் விதிகள் மற்றும் பிரமாணங்களை வழங்குவதன் மூலம் பெறுகை கைநூலை கம்பனி தயாரிக்கத் தவறியிருந்தது.	வள கம்பனி படிப்படியாக நிறுவனத்திற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் உருவாக்கும் செயன்முறையில் ஈடுபட்டுள்ளது.	கம்பனி மனித வள முகாமைத்துவ நடைமுறைகள் உள்ளடங்கிய செயன்முறை கையேட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவு

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 35,176,712 தேறியலாபமாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் தேறியலாபம் ரூபா 27,789,256 தொகையாக காணப்பட்டமையால் நிதி விளைவுகளில் ரூபா 7,387,456 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே இம் முன்னேற்றத்திற்கான முக்கிய காரணமாகும்.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

(அ) மீளாய்வாண்டிற்கான வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 85% ஆல் அதிகரித்துள்ள அதே நேரம் விற்பனை கிரயம் 127% ஆல் அதிகரித்துள்ளது. வருமானம் 85% ஆல் அதிகரித்த போதிலும் மீளாய்வாண்டிற்கான மொத்தலாபம் 30% ஆல் மாத்திரமே அதிகரித்துள்ளது.

(ஆ) மீளாய்வாண்டிற்கான ஏனைய செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 15% குறைவடைந்துள்ளது. நிலையான வைப்பு வட்டி குறைவடைந்தமையே இவ் வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும்.

2.3 விகிதப் பகுப்பாய்வு

(அ) கம்பனியின் மொத்தலாப விகிதம் அதற்கு நேரொத்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 43% தொடக்கம் 30.27% வரை குறைவடைந்திருந்தது. அதே நேரம் தேறியலாப விகிதம் அதற்கு நேரொத்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.52% ஆல் குறைவடைந்திருந்தது.

(ஆ) 2018/19 இல் கம்பனியின் சரக்கிருப்பு புரள்வு விகிதம் 1.7 தடவையாக காணப்பட்டது. குறைந்த சரக்கிருப்பு புரள்வு பலவீனமான விற்பனை மற்றும் மிகை சரக்கிருப்பை குறிக்கின்றது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்

2006 ஆம் ஆண்டு அரசாங்க பெறுகை வழிகாட்டலின் 4.2 ஆம் பிரிவின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான பெறுகை நடவடிக்கைகளை விபரமாக உள்ளடக்குவதன் மூலம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு திட்டமிடப்பட்ட பெறுகை நடவடிக்கைகளுக்கான பிரதான பெறுகைத் திட்டம் மற்றும் பெறுகைக் கால அட்டவணையை கம்பனி தயாரிக்க தவறியிருந்தது.

முகாமைத்துவ கருத்துரை

குறைந்தபட்சம் மூன்றாண்டுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ள கூட்டிணைந்த திட்டத்தின் அடிப்படையில் கம்பனி வருடாந்த பெறுகை திட்டத்தைத் தயாரிக்கிறது. எதிர்காலத்தில் கூட்டிணைந்த திட்டத்திலிருந்து தனித்தனியாக பிரதான பெறுகைத் திட்டத்தை வைத்திருத்தல் கருத்தில் கொள்ளப்படுகிறது.

பரிந்துரை

பெறுகை வழிகாட்டலைப் பின்பற்றுவதற்கு முகாமைத்துவம் பிரதான பெறுகைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.